



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல்

அடிமும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 02.06.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 9648/B/2021

திரு. R.இராஜேந்திரன்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று 02.06.2022) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. R.இராஜேந்திரன் அவர்கள் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு. எம். மகேஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் அவர்கள் ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 19.01.2021 தேதியிடப்பட்ட மனுவில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, திருமலைலாடி வட்டம், தண்ணீர்பந்தல் உட்கிராமத்தில் உள்ள புல எண் 413 / 2C2, 423/1A1B ஆகியவற்றிற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகல்களின் விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரி நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 09.03.2021 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 19.07.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (02.06.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான மனுதாரர் அவர்கள், தனக்கு இதுவரை எந்தவித தகவல்களும் முழுமையாக கிடைக்கவில்லை என்று தெரிவித்து, தான் கோரிய தகவல்களை ஆணையம் பெற்று தர வேண்டும் என்று முறையிட்டார். இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் கோருவது போல் எந்தவிதமான ஆவணங்களும் தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை என்றும், இதனையே தகவலாக மனுதாரருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் பார்வைக்கு வைத்தார். பொதுத் தகவல் அலுவலர் சமர்ப்பித்த ஆணவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, கீழ்க்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்படுகின்றது.

5. **இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளருக்கு அறிவிப்பு கடிதமொன்றை அனுப்பி, அலுவலக வேலை நாளில், வேலை நேரத்தில் இதர அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் ஏற்படாவண்ணம் அலுவலகம் வரவழைத்து, மேல்முறையீட்டாளர் 19.01.2021**

தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ள இனங்கள் தொடர்பாக தகவல்கள் அடங்கிய கோப்புகள், பதிவேடுகள், கணினி நடவடிக்கைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து பெற்று மேல்முறையீட்டாளரின் ஆய்வுக்கு சட்டப்பிரிவு 2(j)-ன்படி ஆஜர்படுத்தி, ஆய்வு செய்த பின்னர் அவர் தனக்கு தேவைப்படும் தகவலை குறிப்பிட்டு கோரும்பட்சத்தில் அதனை ஒளிநகலெடுத்து, சான்றொப்பமிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 சட்டப்பிரிவு 7(6)-ன் கீழ் கட்டணமின்றி வழங்கி, அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தையும், ஆய்வு செய்த வீடியோ அல்லது புகைப்படத்தை இணைத்து அறிக்கையாக இவ்வாணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகின்றது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர்

வழக்கு எண். SA 9648/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்

திரு. R.இராஜேந்திரன், த/பெ ரெங்கசாமி,
பள்ளிக்கூடத்தெரு,
தண்ணீர்பந்தல், கொள்ளிடம் (அஞ்சல்),
சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்

Copy to: File
SCPA-15.06.2022